

ஸ்ரீ:

ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேஸிகாய நம:

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிககேஸரீ |  
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ராஜகோபாலதாஸன் அருளிச்செய்த

|| எட்டின் கட்டு ||  
(அஷ்டாக்ஷரத்தின் வலிமை)

*This document\* has been prepared by*

***Sunder Kidambi***

*with the blessings of*

ஸ்ரீ ரங்கராமாநுஜ மஹாதேஸிகன்

**His Holiness *śrīmad āṇḍavan* of *śrīraṅgam***

---

\*This was typeset using skt, L<sup>A</sup>T<sub>E</sub>X, Itrans, and the iitmtam font.

ஸ்ரீ:  
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

॥ எட்டின் கட்டு ॥  
(அஷ்டாக்ஷரத்தின் வலிமை)  
அகாரத்தின் பொருள்

அவ்வண்ணம் காக்கும் இறையாய் அனைத்தின் காரணமாய்\*  
உன்வண்ணம் காட்டும் திருமறையாய் மூலத்தின் முதலாய்\*  
நின்வண்ணம் ஏற்று வளம்பெறும் வலம்புரிசங்கின் வடிவே\*  
மெய்வண்ணம் தெரிய தெளிவீர் மூன்றின்முதலின் முதலே (1)

நான்காம் வேற்றுமை உருபு-பொருள்

மருளால் மதியின்றி தானே  
அதிபதியென மகிழும் மாந்தர்காள்\*  
அருளால் விலையின்றி யாவரும்  
அவனடிமை இனி அறிவீர்காள்\*  
தொடரும் வலையில் தொலையும்  
துன்பம் அவ்வேற்றுமை உருபால்\*  
புகலும் புனிதன்பணியில் என்றும்  
பொருந்தும் பெருநல் வாழ்வால் (2)

உகாரத்தின் பொருள்

உணரும் கருத்து உரிமை அவனுக்கே எனக் கொண்டு\*  
இகமும் தெய்வம் இடையில் மற்றவை மீது பற்றற்று\*  
புகழும் பரமன் பண்பே பொங்கும் பரிவு என்றே\*  
மகிழும் மனத்தில் மலரும் மறுமைப் பயனும் அன்றே (3)

உகாரத்தின் மற்றொரு பொருள்

உறவாய் அதன்பின் நின்று அலர்மகள் அவனியை காக்க\*  
அறிவாய் மூவெழுத்து மறையும் அதையே ஆறாய் சேர்க்க\*  
பிரியாய் பரிதியும் ஒளியுமென புரியும் அவர்தம் அருளே\*  
அகவாய் இது ஒன்றையென அடையும் பரம் பொருளே (4)

மகாரத்தின் பொருள்

மாறாகி நிற்கும் சித்து இருபத்துநாலு தத்துவம் அத்தோடு\*  
 வேராகி வியக்கும் தனியிறை தரும் மிக்க இன்பத்தோடு\*  
 உனக்கே உயிரெனும் உணர்வால் உயரும் பக்குவத்தோடு\*  
 தனக்கே திகழும் உடலை தவிர்க்கும் தனித் தவத்தோடு (5)

நம: எனும் பதத்தின் பொருள்

மயங்கும் நிலை தானேயிறை தனதேயிவையெனும் குறுமதியே\*  
 உகக்கும் உடலும் உம்முயிரும் அவ்வுத்தமன் உயிரின் உடலே\*  
 விளங்கும் பொருள் அனைத்தும் அவனுடையென அறிந்தால்\*  
 விதிர்க்கும் வினைகள் விலகும் வணங்கும் நமயென பதத்தால் (6)

நார சப்தத்தின் பொருள்

அழியா அத்தன் அருளால் மறையா பல்லுயிர் பகலவன்போல்\*  
 வழுவா மாயக்கூத்தன் மேய்ப்பான் அவனடி தலை சேர்த்தால்\*  
 திருமாலே ஆக்கியளித்து அணைக்கும் உன்திருக் குணத்தாலே\*  
 தருவாயே உய்வு உம்மை நழுவா நார என்னும் திருவாக்காலே (7)

அயன சப்தத்தின் பொருள்

நெறியாய் அடையும் குறியாய்  
 அடியுரை கூற்றில் ஆதாரமாய்\*  
 நிலையாய் உள்புகுந்தாய் அமலனாய்  
 அலகிலா அருங்குணத்தாய்\*  
 இருப்பாய் அவைகளின் அனைத்து  
 உறவாய் மற்றும் உள்ளுறைவாய்\*  
 நிறைவாய் மறைசுரந்து உரைப்பார்  
 கழலைப் பணிவோர் விருப்பாய் (8)

ஆய சப்தத்தின் பொருள்

தீவினையால் திருமாலின் சேவை திறவே மறந்தினரே\*  
ஊழ்வினையால் சன்மம் பலவென புவியில் உழன்றினரே\*  
நல்லோர் நல்கிய நாரணன்மேல் நாலாம் வேற்றுமையே\*  
ஆய காட்டும் அவன் பணியே தூய நிலை என பற்றினரே (9)

பலன்

எட்டில் கண்ட கருத்தை எட்ட வொண்ணாத இடத்தை\*  
பாட்டில் பாவலர் பகன்ற எட்டும் ஒன்றான மறைநிதியை\*  
நம் நிலையில் நிலையை நிலையால் நிலையாக பற்றவே\*  
தம் நிலையில் நிலையை நிலையால் நிலையாகத் தருவரே (10)